



November 28, 2019

Listing Compliance,
BSE Limited
P. J. Towers,
Dalal Street,
Mumbai – 400 001.
(Scrip Code: 526881)

Listing Compliance,
National Stock Exchange of India Limited
Exchange Plaza,
Bandra Kurla Complex,
Bandra (E), Mumbai – 400 051.
(Scrip Code: 63MOONS)

Dear Sir(s),

Sub: Newspaper advertisement for transfer of Equity shares to IEPF.

Pursuant to the applicable regulations of SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed copies of the newspaper advertisement published today in The New Indian Express (English) and Dinamani (Tamil) in respect of transfer of equity shares of the Company to Investor Education & Protection Fund (IEPF) in accordance with the applicable provisions of Companies Act, 2013 read with Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 and amendments thereof.

You are requested to kindly take the said information on your records.

Thanking you,

Yours faithfully
For 63 moons technologies limited

Hariraj Chouhan
Sr. VP & Company Secretary



Encl: a/a

63 moons technologies limited

Corporate Office: FT Tower, CTS No. 256 & 257, Suren Road, Chakala, Andheri (East), Mumbai 400 093, India.
T: +91 22 66868010 | F: +91 22 66868050 | E: info@63moons.com | W: www.63moons.com

Registered Office: Shakti Tower - 1, 7th floor, Premises E, 766, Anna Salai, Thousand Lights, Chennai - 600 002.
T: +91 44 4395 0850 | F: +91 44 4395 0899 | CIN No.: L29142TN1988PLC015586

THE NEW INDIAN EXPRESS
Chennai, 28.11.2019

63 moons technologies limited

Regd. Office: Shakti Tower-1, 7th Floor, Premises-E, 766, Anna Salai, Thousand Lights, Chennai - 600002.
Corporate Office: FT Tower, CTS No. 256 & 257, Suren Road, Chakala, Andheri (East), Mumbai - 400 093.
T: +91-22-6686 8010 | F: +91-22-6725 0257 | E: info@63moons.com | W: www.63moons.com
CIN: L29142TN1988PLC015586

Notice to the Shareholders of the Company

(Transfer of Equity Shares to Investor Education and Protection Fund)

This Notice is published pursuant to applicable provisions of the Companies Act, 2013 ("Act") read with Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 notified by the Ministry of Corporate Affairs, as amended from time to time ("Rules").

Pursuant to the Rules, all shares in respect of which dividend has been declared by the Company and has remained unpaid or unclaimed by the shareholders for a period of seven consecutive years or more, shall be transferred to Investor Education and Protection Fund ("IEPF") account established by the Central Government.

The Company has sent individual communication to the concerned shareholders whose 3rd Interim Dividend F.Y. 2012-13 remain unclaimed and whose shares are liable to be transferred to IEPF under the Rules. The concerned shareholders are requested to approach Company's Registrar and Transfer Agents, M/s. Karvy Fintech Pvt. Ltd. by or before 4th March 2020 to claim the unpaid/unclaimed 3rd Interim Dividend F.Y. 2012-13, failing which the Company shall with a view to adhering with the requirements of the Rules, transfer the shares held by them to IEPF account as per the procedure set out in the Rules. No claim shall lie against the Company in respect of the shares transferred to the IEPF account.

The full details of the concerned shareholders and the details of their shares liable to be transferred to the IEPF account are available on the website of the Company i.e. www.63moons.com.

The concerned shareholders holding shares in physical form whose shares are liable to be transferred to the IEPF account, may note that the Company would be issuing new share certificate(s) in lieu of the original held by them for the purpose of transfer of shares to the IEPF account and upon such issue, the original share certificate(s) in their possession will automatically stand cancelled. The shareholders may further note that the details uploaded by the Company on its website be deemed to be adequate notice for the purpose of issuing new share certificate(s) by the Company for the purpose of transfer of shares to IEPF account pursuant to the Rules. Similarly, if shares are held in dematerialized form, the Company shall inform the depository by way of Corporate Action for transfer of shares in favor of IEPF.

Shareholders may note that, both, the unclaimed dividend and shares transferred to IEPF including all benefits accruing on such shares, if any, can be claimed back by them from IEPF Authority after following the due procedure prescribed in the Rules.

For any queries on the above matter, shareholders are requested to contact the Company's Registrar and Transfer Agents, M/s. Karvy Fintech Pvt. Ltd., Karvy Selenium Tower B, Plot no. 31 & 32, Gachibowli, Financial District, Nanakramguda, Serilingampally, Hyderabad - 500032, Tel: 040-67162222, Fax: 040-23001153, Email: einward.ris@karvy.com.

For 63 moons technologies limited

Place: Mumbai
Date: November 27, 2019

Hariraj Chouhan
Sr. VP & Company Secretary

DINAMANI

Chennai, 28.11.2019

63 மூன்ஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம் : ஷக்தி டவர்-1, 7 வது தளம், பிரிமைஸஸ்-E,
766, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை-600002.
பெருநிறுவன அலுவலகம் : FT டவர், CTS எண். 256 & 257, சுரேன் சாலை,
சக்கலா, அந்தேரி (கிழக்கு), மும்பை-400093.
தொலைபேசி : +91-22-6686 8010, | தொலைநகல் : +91-22-6725 0257
மின்னஞ்சல்: info@63moons.com, | வலைதளம் : www.63moons.com
CIN : L29142TN1988PLC015586

நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு அறிவிப்பு

(நிறுவனத்தின் சமவீத பங்குகளை முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிக்கு மாற்றல்)
நிறுவனங்கள் சட்டம் 2013-ன் ("சட்டம்") ஷரத்துகளுக்கும் பொருந்தும் வகையில் மற்றும் அல்வப்போது ("விதிகள்") சேர்க்கப்பட்டவாறு பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (கணக்காய்வு, தணிக்கை, மாற்றுதல் மற்றும் திருப்பி செலுத்தல்) விதிகள் 2016 ("விதிகள்") ன் ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு, இவ்வறிவிப்பு வெளியிடப்படுகிறது.

விதிகளுக்கு ஏற்ப, நிறுவனத்தால் ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டு மற்றும் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் அல்லது அதற்குமேல் வழங்கப்படாது இருந்தால் அல்லது பங்குதாரர்களால் கோரப்படாமல் இருந்தால், அவை மத்திய அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிக்கு ("IEPF") மாற்றப்படும்.

விதிகளின் படி, அனைத்து பங்குகளுக்கும் நிறுவனத்தால் ஈவுத்தொகை அதாவது 2012-13ம் நிதி ஆண்டு மூன்றாவது இடைக்கால ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டும், தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக அல்லது அதற்கும் மேலாக வழங்கப்படாமல் அல்லது பங்குதாரர்களால் கோரப்படாமல் இருக்கின்ற ஈவுத்தொகைகள் "IEPF" ன் கணக்குக்கு மாற்றப்பட எவை உள்ளனவோ, அவற்றிற்கு சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கு நிறுவனமானது தனித்தனியாக தகவலனுப்பியுள்ளது. வழங்கப்படாத / உரிமை கோரப்படாத நிதியாண்டு 2012-2013-ன் மூன்றாவது இடைக்கால ஈவுத்தொகையைக் கோருவதற்கு உரிய பங்குதாரர்கள் எமது பதிவாளர் மற்றும் பங்கு மாற்ற முகவர் M/s. கார்வி ஃபின்டெக் பிரைவேட் லிமிடெட்., ஐ மார்ச் 4, 2020-ம் தேதிக்குள் அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில், விதிகளின் தேவைகளுக்கு கட்டுப்பட்டு, நிறுவனம் வைத்துள்ள பங்குகளை IEPF ன் கணக்குக்கு, விதிகளில் கூறியுள்ள செயல்முறைகளின் படி மாற்றிவிடும். விதிகளின் படி IEPF ன் கணக்குக்கு மாற்றப்பட்ட பங்குகளைப்பொறுத்து, அதற்கு எதிரான எந்த கோரிக்கையும் ஏற்கப்படமாட்டாது.

உரிய பங்குதாரர்களின் முழு விபரங்கள் மற்றும் IEPF ன் கணக்குக்கு மாற்றப்பட உள்ள அவர்களின் பங்குகள் ஆகியன நிறுவனத்தின் வலைதள முகவரியான www.63moons.com-ல் காட்டப்பட்டுள்ளன.

காசித வடிவில் பங்குகளை வைத்துள்ள, IEPF ன் கணக்குக்கு மாற்றப்படவுள்ள உரிய பங்குதாரர்கள், விதிகளின் படி தாங்கள் வைத்துள்ள பங்குகளின் அசலுக்கு பதிலாக புதிய பங்கு பத்திரம்(களை) IEPF ன் கணக்குக்கு மாற்றப்படுவதற்காக நிறுவனம் வழங்கும், மேலும் அவர்கள் வைத்துள்ள அசல் பத்திரங்கள் தன்னியல்பாகவே ரத்தாகிவிடும் என்பதை அறியவும். நிறுவனத்தால், அதன் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விபரங்களே, விதிகளின் படி, IEPF ன் கணக்குக்கு மாற்றப்படுவதற்காக, நிறுவனத்தால் புதிய பத்திரங்கள் வழங்குவதற்கு போதுமான அறிவிப்பு எனவும் கருதிடவும். அதேபோல், பங்குகள் பணமாக்கப்படாத வடிவில் இருந்தால் பொருத்தமான விதிகளின் படி, IEPF ன் கணக்குக்கு மாற்றப்படுவதற்கான காப்பரேட் நடவடிக்கை மூலம் நிறுவனமானது தொகை செலுத்தியவருக்கு தெரிவிக்கும்.

கோரப்படாத ஈவுத்தொகை மற்றும் IEPF ஆணையம் கணக்குக்கு, அப்பங்குகளின் அனைத்து பலன்களுடன் மாற்றப்பட்ட பங்குகள் ஏதேனும் இருப்பின், அதனை அவர்கள், IEPF ஆணையத்திடமிருந்து, விதிகளில் கூறப்பட்டுள்ள முறையான செயல்முறைகளைப் பின்பற்றி திரும்பக்கோரி பெற்றுக்கொள்ளலாம் என்பதை பங்குதாரர்கள் அறியவும்.

மேற்கண்ட விவகாரம் தொடர்பாக ஏதேனும் விசாரணை இருப்பின், அதனை நிறுவனத்தின் பதிவாளர் மற்றும் பங்கு மாற்ற முகவர் M/s. கார்வி ஃபின்டெக் பிரைவேட் லிமிடெட்., கார்வி செலினியம் டவர் B, ப்ளாட் எண். 31 & 32, கச்சிபெளலி, வருவாய் மாவட்டம், நான்கர்ம்குடா, செரிலிங்கம்பள்ளி, ஹைதராபாத்-500032, தொலைபேசி : 040-67162222, தொலைநகல் : 040-23001153, மின்னஞ்சல் : einward.ris@karvy.com ஆகியோரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

63 மூன்ஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட்-காக

இடம் : மும்பை
தேதி : நவம்பர் 27, 2019

ஹரிராஜ் செளவரான்
Sr. துணைத்தலைவர் & நிறுவன செயலாளர்